

அவரே விண்ணையும் மண்ணையும் கடலையும் அவற்றிலுள்ள யாவற்றையும் உருவாக்கியவர்: திபா. 146:6

முதல் வாசகம் : செப்போனியா2:3, 3:12 - 13

நாட்டிலிருக்கும் எளியோரே! ஆண்டவரின் கட்டளையைக் கடைப்பிடிப்போரே! அனைவரும் ஆண்டவரைத் தேடுங்கள். நேர்மையை நாடுங்கள். மனத்தாழ்மையைத் தேடுங்கள். ஆண்டவரது சினத்தின் நாளில் ஒரு வேளை உங்களுக்குப் புகலிடம் கிடைக்கும். ஏழை எளியோரை உன் நடுவில் நான் விட்டுவைப்பேன். அவர்கள் ஆண்டவரின் பெயரில் நம்பிக்கை கொள்வார்கள். இஸ்ரவேலில் எஞ்சியோர் கொடுமை செய்யமாட்டார்கள்; வஞ்சகப் பேச்சு அவர்களது வாயில் வராது. அச்சுறுத்துவார் யாருமின்றி, அவர்கள் மந்தைபோல் மேய்ந்து இளைப்பாறுவார்கள்.

பதில்பாடல்: திருப்பாடல் 146: 6 - 7, 8, 10

ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர் ஏனெனில் விண்ணரசு அவர்களுடையதே.

இரண்டாம் வாசகம் : 1 கொரிந்தியர் 1: 26 - 31

எனவே, சகோதர சகோதரிகளே, நீங்கள் அழைக்கப்பட்ட நிலையை எண்ணிப் பாருங்கள். மனிதக் கணிப்பின்படி, உங்களுள் ஞானிகள் எத்தனைபேர்? வலியோர் எத்தனை பேர்? உயர்குடி மக்கள் எத்தனை பேர்? ஆனால் கடவுள் ஞானிகளை வெட்கப்படுத்த, மடமை என உலகம் கருதுபவற்றைத் தேர்ந்து கொண்டார். அவ்வாறே, வலியோரை வெட்கப்படுத்த, வலுவற்றவை என உலகம் கருதுபவற்றைத் தேர்ந்துகொண்டார். உலகம் ஒரு பொருட்டாகக் கருதுபவற்றை அழித்து விட அது தாழ்ந்ததாகக் கருதுபவற்றையும் இகழ்ந்து தள்ளுபவற்றையும் கடவுள் தேர்ந்தெடுத்தார். எவரும் கடவுள் முன் பெருமைபாராட்டாதபடி அவர் இப்படிச் செய்தார். அவரால்தான் நீங்கள் கிறிஸ்துவுடன் இணைக்கப்பட்டிருக்கிறீர்கள். கிறிஸ்துவே கடவுளிடமிருந்து நமக்கு வரும் ஞானம். அவரே நம்மை ஏற்புடையவராக்கித் தூயவராக்கி மீட்கின்றார். எனவே மறைநூலில் எழுதியுள்ளவாறு, 'பெருமை பாராட்ட விரும்புகிறவர் ஆண்டவரைக் குறித்தே பெருமை பாராட்டட்டும்.

நற்செய்தி : மத்தேயு 5 : 1 - 12

அக்காலத்தில் இயேசு மக்கள் கூட்டத்தைக் கண்டு மலையீது ஏறி அமர, அவருடைய சீடர் அவருடைய வந்தனர். அவர் திருவாய் மலர்ந்து கற்பித்தவை: ஏழையரின் உள்ளத்தோர் பேறு பெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது. துயருறுவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் ஆறுதல் பெறுவர். கனிவுடையோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் நாட்டை உரிமைச் சொத்தாக்கிக் கொள்வர். நீதி நிலைநாட்டும் வேட்கை கொண்டோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் நிறைவுபெறுவர். இரக்கமுடையோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் இரக்கம் பெறுவர். தூய்மையான உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளைக் காண்பர். அமைதி ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளின் மக்கள் என அழைக்கப்படுவர்.நீதியின் பொருட்டுத் துன்புறுத்தப் படுவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்குரியது.என் பொருட்டு மக்கள் உங்களை இகழ்ந்து, துன்புறுத்தி, உங்களைப் பற்றி இல்லாதவை பொல்லாதவையெல்லாம் சொல்லும்போது நீங்கள் பேறுபெற்றவர்களே!மகிழ்ந்து பேருவகை கொள்ளுங்கள்! ஏனெனில் விண்ணூலகில் உங்களுக்குக் கிடைக்கும் கைம்மாறு மிகுதியாகும். இவ்வாறே உங்களுக்கு முன்னிருந்த இறைவாக்கினர்களையும் அவர்கள் துன்புறுத்தினார்கள்' என்றார்.

தியானம் : இன்றைய திருவாசகங்கள் ஒவ்வொன்றிலும் இறை அரசின் பண்புகள் எவை என்பதையும் , அதை வாழ்வதன் மூலம் எவ்வாறு நாம் இறை உறவில் ஒன்றித்திருக்கின்றோம் என்பதையும் தெட்டத்தெளிவாக நாம் அறியமுடிகின்றது. குறிப்பாக இன்றைய நற்செய்தி வாசகம் யேசுவின் மழைப் பொழிவாக அமைகின்றது. மாறிவரும் உலகில் எம் உள்ளங்கள் ஏழையரின் உள்ளங்களாகவும், நீதி, நேர்மை, எளிமை, இரக்கம், கனிவு, அமைதி, தூய்மை, அன்பு நிறைந்த உள்ளத்தோராகவும் வாழ அழைக்கப்படுகின்றோம். கிறிஸ்தவர்கள் என்று நாம் பெருமை பாராட்டுவதோடு மட்டும் நின்றுவிடமுடியாது . 'கிறிஸ்தவன்' என்றால் கிறிஸ்து, அவன் மறு கிறிஸ்து என்று பொருள். அவருடைய ஒவ்வொரு வார்த்தையையும் நாம் வாழவேண்டிய பெரிய பொறுப்பு எம் ஒவ்வொருவரிடமும் ஒப்படைக்கப்பட்டுள்ளது.. இறையரசின் விழுமியங்களை வாழ நாளாந்தம் எமக்கு எத்தனையோ சந்தர்ப்பங்களை இறைவன் தந்து கொண்டே இருக்கின்றார். விழிப்பாக இருப்போமாயின் நாம் அவற்றை இலகுவில் அடையாளம் கண்டு அதை வாழ முயல்வோம்.; இதற்கு இறைதியானமும், செபமும், மிகமுக்கியம். அன்றாடம் இறைவார்த்தையை வாசிப்போம், சிந்திப்போம், தியானிப்போம், செயற்படுவோம்.